

இலக்கம் 119 (4) நிலையியற் கட்டளைக்கு அமைவாக பாராளுமன்ற அரசாங்க கணக்குக் குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை அவதானிப்பு மற்றும் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை சமர்ப்பித்தல்

பாராளுமன்றம் தொடர் இலக்கம் : 114

நிறுவனத்தின் பெயர் : அரசாங்க தகவல் திணைக்களம்

2017 ^{ஆம்} ஆண்டுக்கான நிதி மற்றும் செயற்பாட்டு மதிப்பீட்டில் அடையாளம் காணப்பட்ட குறைபாடு	குறைபாடுகளை சரி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை / தற்போதைய நிலைமை
01. கணக்காய்வாளர் நாயகத்தினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அனைத்து கணக்கு தணிக்கைக்கு ஒரு மாத காலத்திற்குள் பதில் வழங்கப்படாமை.	கணக்காய்வாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து தணிக்கை கேள்விகளுக்கும் 2019.08.28 ஆம் திகதி அளவில் தற்பொழுது பதில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
02. ஒரு தணிக்கை வினவலுக்காக ஒரு மாத காலத்திற்குள் பதில் வழங்காமை.	அனைத்து உள்ளக தணிக்கை வினவல்களுக்கும் 2019.01.10 திகதியளவில் பதில் வழங்கப்பட்டுள்ளன.
03. மதிப்பீட்டு வருடத்திற்காக குறிப்பிட்ட தினத்தில் பொருட்கள் கணக்கெடுப்பை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட அறிக்கை கணக்காய்வாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்படாமை.	திணைக்களத்தினால் 20 மாவட்ட அலுவலகங்கள் நடத்தப்படுவதனால் இந்த கால தாமதம் ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பொருட்கள் கணக்கெடுப்பு அறிக்கை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
04. வருடாந்த பொருட்கள் கணக்கெடுப்பின் போது கண்டறியப்பட்ட மேலதிக பற்றாக்குறை தொடர்பான சிபார்சு மற்றும் ஏனைய சிபார்சுகள் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படாமை	பொருட்கள் கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் சம்பந்தப்பட்ட சிபார்சுகள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
05. குறிப்பிட்ட தினத்தில் வங்கி ஒப்பீட்டை தயார் செய்யாதிருந்தமை.	2019 ஆம் ஆண்டில் அனைத்து மாத வங்கி அறிக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் தயார் செய்யப்பட்டுள்ளது.
06. அங்கீகரிக்கப்பட்ட வரையறைகளுக்கு அப்பால் பதிவை ஏற்படுத்தி இருந்தமை	நடப்பு கருப்பொருள் தொடர்பாக அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட பிரச்சார வேலைத் திட்டங்கள் சிலவற்றை நடைமுறைப் படுத்த வேண்டி ஏற்பட்டமையினால் அத்தியாவசிய விநியோக சேவை இயந்திர மற்றும் வாகனங்களை திருத்துவதற்கான நிலைமை ஏற்பட்டது. இதனால் ஒதுக்கீட்டு வரையறைக்கும் அப்பால் உடன்பாடு ஏற்பட்டது.
07. வருடத்திலும் பார்க்க ஆக கூடுதலான காலம் தொடக்கம் இருந்து வரும் கடன் இருப்பு தொகை நிலவியமை.	ரூ.181,955 பெறுமதியான கடன் ஐந்தொகை இரண்டு 2018 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக 66,232 ரூபா பெறுமதியான கடன் ஐந்தொகை இரண்டை தள்ளுபடி செய்வதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 195,040 ரூபா பெறுமதியான கடன் ஐந்தொகை குறித்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்காக சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

08. பொது வைப்பீட்டு கணக்கில் காலாவதியான வைப்பீடு தொடர்பில் மு.ரெ.571 இற்கு உட்பட்டதாக செயற்படாமை.	329,280 ரூபா பெறுமதியான இரண்டு கடன் இருப்பு 2019.05.07 தினத்தன்று விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள கடன் இருப்பை விடுவிப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
09. மு.ரெ.371 இற்கு அமைவாக வெளியிடப்பட்ட சேமைநிலை இடைக்கால பணிகள் நிறைவடைந்து ஒரு மாத காலத்திற்குள் தீர்க்கப்படாதிருந்தமை.	திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணிகளின் தன்மைக்கு அமைவாக இந்த பணிகளை நிறைவேற்றுவதில் தொகுப்பு, திரைப்படத் தயாரிப்பு முதலான சில பணிகளுக்காக ஓரளவு காலம் செல்வதுடன் இந்த பணிகள் நிறைவடையும் வரையில் பெற்றுக்கொள்ளப்பட்ட முற்பணத்தை திருப்பி செலுத்துவதில் கால தாமதம் ஏற்படும். மேலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பூர்த்தி செய்வதற்கு முன்னர் மேலும் இவ்வாறான பணிகள் அல்லது நடவடிக்கைகள் சிலவற்றை ஆரம்பிக்க வேண்டி ஏற்படுவதினால் நடைமுறை மற்றும் நிர்வாகத்தின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட முற்பணத்தை செலுத்துவதற்கு முன்னர் மேலும் முற்பணம் வழங்குதல் அல்லது ஒரே தினத்தில் இந்த அதிகாரிக்கு முற்பணம் சிலவற்றை வழங்க வேண்டி ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பணிக்கான செலவு முடிவடைந்ததுடன் உடனடியாக எஞ்சிய தொகை செலுத்தப்பட்டுள்ளதுடன் வருடாந்தம் திரைப்பட தயாரிப்பு போன்ற பணிகளில் தொகுப்பு போன்ற பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு இறுதி தயாரிப்பை வெளியிடுவதற்கு மேலதிகமான காலம் செல்லும் என்பதினால் பற்றுச்சீட்டு தொகுக்கப்பட்டு முற்பணத்தை செலுத்துதல், வவுச்சர்களை சமர்ப்பிப்பதற்கு ஓரளவு கால தாமதம் ஏற்படும். மேலும் அடிக்கடி முற்பண ஆவணத்தை பரிசோதனை செய்து செலுத்தப்படாத முற்பணத்தை செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தி இவ்வாறான நிலைமையை தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
10. மு.ரெ.371 இற்கான வரையறைக்கு அப்பால் இடைப்பட்ட உச்சம் இடைக்காலத்தில் வெளியிடப்படாமை.	திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகளை நிறைவேற்றுவதற்காக இந்த அடைப்பட்ட உச்சம் இடைக்காலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு தொடக்கம் உரிய அனுமதியைப் பெற்றுக்கொண்ட பின்னர் முற்பணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.